

நவக்ரஹஸ்தோத்ரம்

பாஸ்வாந் மே பாஸயேத் தத்த்வம் சம்த்ரஸர்சாஹ்லாதக்ருத்பவேத் |
மம்கலோ மம்கலம் தத்யாத்தபுதஸ்ச புததாம் திஸேத் || ௧ ||

குருர்மே குருதாம் தத்யாத் கவிஸ்ச கவிதாம் திஸேத் |
ஸநிஸ்ச ஸம் ப்ராபயது கேதுஃ கேதும் ஜயேர்பயேத் || ௨ ||

ராஹுர்மே ராஹயேத்ரோகம் க்ரஹாஃ ஸம்து கரக்ரஹாஃ |
நவம் நவம் மமைஸ்வர்யம் திஸம்த்வேதே நவக்ரஹாஃ || ௩ ||

ஹரேரநுக்ரஹார்தாய ஸத்ருணாம் நிக்ரஹாய ச |
வாதிராஜயதிப்ரோக்தம் க்ரஹஸ்தோத்ரம் ஸதா படேத் || ௪ ||

|| இதி ஸ்ரீவாதிராஜதீர்தஸ்ரீசரணவிரசிதம் நவக்ரஹஸ்தோத்ரம் ||